



தேனீ இணையத்தளம்

www.Theene.com / www.Theeneweb.de

Email: Theene41@hotmail.com / Theeneweb@yahoo.de

Online Newspaper in Tamil

Vol.10

03.06.2012



- முதற்பக்கம்
- ஆனந்தசங்கரி
- ர.பி.ஆர்.எல்.எப்
- ர.பி.டி.பி
- நார.அனல்
- நெடுப்பு
- புளொட்
- தூ
- டெலோ நியூஸ்
- இலங்கைநெற்
- மின்மகள்
- சுக்திரம்
- மகாவலி
- உண்மைகள்
- தவிமலர்
- கிருத்தியம்
- அலை
- பூந்தளிர்
- எங்கள் தேசம்
- நோயல்நடேசன்
- வளர்பிறை
- எங்களுடமி
- தமிழ்புடே
- புயல்
- புளொட்டியுடே
- யாழ்முஸ்லீம்
- பண்ணியாமின்
- யவனா ருடே
- எஸ்.ஆர்.லெம்பட்
- பலரீ
- தமிழ்பூன்
- தவசங்களைதல்
- தூங்காத கண்கள்
- யாழ்ப்பண
- தமிழ்குரல்
- துருவம்
- தினசரி
- இலங்கை முஸ்லீம்
- ஆயுள்
- ஆரம் அறிவு
- எதுவரை
- அறிக்கை நியூஸ்
- ARRR
- Asientribune
- The Ika academic
- Tamil Week
- The Hindu
- Daily News
- Sunday Times
- Daily Mirror
- The island
- The Sunday Leader
- ColomboPage
- Sunday Times
- CNN
- BBC
- Newsnow

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (51)

51. விவசாயப்படையை அரசாங்கம் கலைத்தது!



திரு.வீ.ஆனந்தசங்கரி, கா.பொ.இரத்தினம் அமைச்சர் சி.பி.டி.சில்வாவை கிளிநொச்சிக்கு அழைத்து வரும் போது கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.

இன, மொழி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் தோழர் எஸ்.டி.பண்டாரநாயக்க அவர்களது கிளிநொச்சி வருகைக்கு முட்டுக்கட்டை போட முயன்ற அத்தொகுதியின் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கா.பொ.இரத்தினம், அதேவேளையில் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி கூட்டரசாங்கத்தில் காணி - நீர்ப்பாசன அமைச்சராகப் பதவி வகித்த சி.பி.டி.சில்வாவை அதற்கடுத்த வாரம் கிளிநொச்சியில் வரவேற்பதற்குத் தட்புடல் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்த சி.பி.டி.சில்வா ஒரு தீவிரமான சிங்களப் பேரினவாதி. 1958ல் நடைபெற்ற இனவெய்வியல் போது, தனது மின்னோடியா தொகுதியில் காடையர்களைக் கொண்டு பல தமிழர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டவர். இந்த விடயத்தை எஸ்.டி.பண்டாரநாயக்க பங்குபற்றிய திருவையாறு கூட்டத்தில் குறிப்பிட்ட

அன்றைய தினம் ஆனந்தசங்கரி அளித்த மதிய போசனத்தில் கலந்துகொண்ட பின்னர், விகவமடுவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளற்காக எஸ்.டி.பண்டாரநாயக்கவுடன் அங்கு சென்றோம். நாம் அங்கு சென்ற வேளையில் மாணவர்களுக்கிடும் அங்கு தினசரி கூலி வேலை செய்வதற்காகத் தருமபுரம் குடியேற்றக் கிராமத்திலிருந்து வரும் நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களும் தமது வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

தருமபுரம் கிராம மக்கள் முழுக்க முழுக்க கூலி விவசாயிகள். அவர்கள் முன்னர் வட மத்திய மாகாணத்திலுள்ள அனாராதபுரம், மதவாச்சி போன்ற இடங்களில் வாழ்ந்தவர்கள். அவர்களில் சிலர் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், வேறு சிலர் மலையகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். 1958 இனவெய்வியல் போது அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்ததால், தருமபுரத்தில் குடியேற்றப்பட்டிருந்தனர்.

அந்தக் குடியேற்றத்திட்டத்துக்கு பெயர்தான் தருமபுரமே தவிர, உண்மையில் அது 'கறுமபுர'மாகவே இருந்தது. அங்குள்ள மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை. குடிநீர் இல்லை. சுகாதார வசதிகள் இல்லை. வசதிகள் அற்ற நிலையில் ஒலைக் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். கால்போக வேளாண்மை காலங்களில் மட்டும், சுற்றிவர உள்ள கிராமங்களிலுள்ள வயல்களில் வரம்பு கட்டுதல், நாற்று நடுதல், களை பிடுங்குதல், அரிவி வெட்டுதல் போன்ற வேலைகள் கிடைக்கும். ஆனால் விகவமடு படித்த வாலிபர் திட்டம் உருவாகி அங்கு பெருமளவில் மிளகாய் செய்கை ஆரம்பமான பின்பு, அவர்களுக்கு ஒரளவு வருடம் முழுவதும் கூலி வேலை செய்யக் கூடியதாக இருந்தது

அவர்கள் முன்னர் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்தவர்கள் என்றபடியால், அநேகருக்கு நன்கு சிங்களம் பேசத் தெரிந்திருந்தது. எனவே வந்திருப்பது எஸ்.டி.பண்டாரநாயக்க என்று தெரிந்ததும், அவர்களில் பலர் வாஞ்சையுடன் அவருடன் அளவளாவிச் சென்றனர். அந்த நேரத்தில் வேலை முடிந்து செல்லும் பலர் விகவமடு குளத்திலிருந்து காணிகளுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்காக வரும் பிரதான வாய்க்காலில் குளித்துவிட்டுச் செல்வது வழக்கம். எனவே அன்றைய தினம் தோழர் எஸ்.டி.பண்டாரநாயக்கவும் அவர்களுடன் சேர்ந்து அந்த வாய்க்காலில் குளித்து அவர்களது அணைப் பெற்றுக்கொண்டார். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை அந்த மக்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மட்டுமின்றி, சாதாரண தமிழ் அரசாங்க ஊழியர்களிடம் கூட பெற்றிருக்கமாட்டார்கள்.

மாணவியல் எஸ்.டி.பண்டாரநாயக்க பங்குபற்றிய கூட்டம் ஆரம்பமான போது, விவசாயப்படையின் பொறுப்பதிகாரியினால் அக்கூட்டத்தைக் குழப்புவதற்கென அனுப்பப்பட்ட விவசாயப்படையினர் சிலர் அங்கு வந்தனர். அதேவேளையில் அவரது கூட்டத்தில் பங்குபற்றுவதற்கென பெருந்தொகையான எமக்கு ஆதரவான விவசாயப்படையினர்களும் வந்து சேர்ந்தனர். எமக்கு ஆதரவானவர்கள் தொகையில் அதிகமானவர்களாக இருந்த காரணத்தால், கூட்டத்தைக் குழப்ப வந்தவர்கள் தமது திட்டத்தைக் கைவிட்டுவிட்டு அமைதியாக இருந்து கூட்டத்தை அவதானித்துவிட்டுத் திரும்பிச் சென்றனர். (எமக்கு ஆதரவான விவசாயப்படையினர்களில் சிலர், அது 1970ல் கலைக்கப்பட்ட பின்னர், கிளிநொச்சிப் பகுதியில் எமது முழுநேர அரசியல் ஊழியர்களாக அர்ப்பணியுடன் செயல்பட்டனர்)

கூட்டம் சுமுகமாக நடந்த பின்னர் அன்றிரவு எஸ்.டி.பண்டாரநாயக்கா அங்கிருந்த செல்லத்துறை என்ற புத்தூரைச் சேர்ந்த தோழர் ஒருவரின் வீட்டில் தங்கினார். இதில் ஒரு வேட்கை என்றவெனில், எஸ்.டி.பண்டாரநாயக்கா கிளிநொச்சி விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பின்னர், யாழ்ப்பாண அரசாங்க அதிபர் வேர்ணன் அபயசேகரவீடம் இருந்து தோழர் செல்லத்துறைக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'சட்டவிரோதமான முறையில் கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.பண்டாரநாயக்கவை விகவமடுவுக்கு அழைத்துக் கூட்டம் நடாத்தியதுடன், உமது வீட்டிலும் தங்க வைத்ததற்காக உமக்கு வழங்கிய காணி அனுமதிப் பத்திரத்தை ஏன் இரத்துச் செய்யக்கூடாது?' எனக் கேட்கப்பட்டிருந்தது.



இந்தக் கடிதத்துக்கு அரசாங்க அதிபருக்கு எழுதிய பதிலில் தோழர் செல்லத்துறை பின்வருமாறு எழுதினார்: 'எனது நண்பரான கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.பண்டாரநாயக்கவை எனது வீட்டில் விருந்தாளியாகத் தங்க வைப்பதற்கு எனக்கு சட்டப்படி சகல உரிமையுமே உண்டு என்றபடியால், நீங்கள் எனது காணி அனுமதிப் பத்திரத்தை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்ய முடியாது'.

அத்துடன் அந்த விவகாரம் முடிந்துவிட்டது. ஆனால் இந்த விவகாரம் முழுவதிலும் பின்னணியில் "ஆண்ட தமிழினம் மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் தவறென்ன?" என அன்றும் இன்றும் முழக்கமிடும் தமிழினத்தின் 'மீட்பர்களான' தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கா.பொ.இரத்தினம் தான் இருந்தார் என்பது, அந்தக் கட்சியினர் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு விடயமாகும்.

அதன் பின்னர் வட்டக்கச்சி சந்தை மைதானத்தில் அங்குள்ள எமது விவசாயிகள் சங்கக் கிளை ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் எஸ்.டி.பண்டாரநாயக்கா பேசும் போதும் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் சிலர் கூச்சல் போட்டு கூட்டத்தைக் குழப்ப முயன்றதுடன், கூட்ட மேடையிலும் ஏற முயன்றனர். அந்த நேரத்தில் அங்கு வந்திருந்த வட்டக்கச்சி அரசாங்க விவசாயப் பாடசாலை மாணவர்கள் மேடை மீது ஏறி எஸ்.டி.பண்டாரநாயக்காவுக்கு பாதுகாப்பு அரணாக நின்றனர். அத்துடன் நீண்டகால தமிழரசுக்கட்சி விகவாசியும், எமது விவசாய சங்க உறுப்பினரும், எங்கும் தங்காது நீதி நியாயத்தை தட்டிக் கேட்பவருமான மண்ணடீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இராஜரத்தினம் என்ற நண்பர், எப்பொழுதும் தனது மடியில் வைத்திருக்கும் 'வில்லுக்கத்தியை எடுத்து, இப்ப இந்த இடத்தை விட்டுப் போகப்போறியளா இல்லையா?' என்றதும் கா.பொ.இரத்தினத்தின் ஆட்கள் ஓடித் தப்பினர். (கூர்க்காய் பட்டையினர் இடுப்பில் குத்துவாள் வைத்திருப்பது போல, மண்ணடீவைச் சேர்ந்தவர்கள் மடிக்குள் வில்லுக்கத்தி வைத்திருப்பது ஒரு வழக்கம்)

ஆனால் தென்மராட்சிலுள்ள மிருகவில் படித்த மகளிர் திட்டத்தில் எஸ்.டி.பண்டாரநாயக்கா பங்குபற்றிய கூட்டம் சற்றுப் புதுமையாக நடந்தது. அங்கிருந்த எமது விசைய சங்கக் கிளையின் தலைவியாக இருந்தவர் பாக்கியலக்ஸ்மதி என்பவர். அவர் முன்னர் குறிப்பிட்ட மண்ணடீவு இராஜரத்தினத்தின் சகோதரி. ஒரு செயல் வீராங்கனை.



அங்கு அப்பொழுது குடியேற்றத் திட்ட அதிகாரியாக இருந்தவர் செ.சுந்தரமூர்த்தி என்பவர். கரவெட்டியைச் சேர்ந்த அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தோழர் மு.கார்த்திகேசன் அவர்களிடம் கல்வி பயின்றார். (அவரது தந்தையார் செல்லையா ஆசிரியரும் தாயாரும்

Yarl TV Live

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்

சிங்களவர்கள் ஆகிய நாங்கள்

யாழ்ப்பாணத்தின் அவலம்!

பீர்தல் பரிதீழ்வு
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-1)

பீர்தல் பரிதீழ்வு
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-2)

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!

தமிழ் மக்கள் இழந்து வரும் சந்தர்ப்பங்கள்

றொபெட் பிளேக், தயவுசெய்து நீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் (1)

றொபெட் பிளேக், தயவுசெய்து நீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் (2)



கூட இயக்கச்சி அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையில் முன்னர் கல்வி கற்பித்தவர்கள்தான் அதன் காரணமாக முற்போக்காளராக இருந்தார். அவர் மிருகவிலுக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்னர், திருவையாறு படித்த வாலிபர் குடியேற்றத்திட்டத்தில் பொறுப்பதிகாரியாக இருந்தவர். அவரை அங்கிருந்து மிருகவிலுக்கு இடம் மாற்றியதும் திருவாளர் கா.பொ.இரத்தினத்தின் கைங்கியம்தான்.

சந்தரமூர்த்தி முன்னர் கல்லோயா ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபையில் ஒரு அதிகாரியாகப் பணிபுரிந்த காலத்தில், அங்குள்ள ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக மறியல் போராட்டம், சாகும்வரை உண்ணாவிரதம் எனப் பல

போராட்டங்களில் ஈடுபட்டு, அரசாங்க நிர்வாகத்தை அடிப்பணிய வைத்ததுடன், பலரின் கவனத்தையும் ஈர்த்தவர். ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அரசாங்க ஊழியர்களின் பொது வேலைநிறுத்தத்தின் போது, தனது நண்பரான திருவையாறு குடியேற்றத் திட்ட அதிகாரி துரைராஜாவின் மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சி முதல் அனுராதபுரம் வரை பயணித்து, வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக அரசு ஊழியர்களைத் திரட்டியவர்.

எனவே தோழர் எஸ்.டி.பண்டாரநாயக்கா மிருகவில் படித்த பெண்கள் குடியேற்றத் திட்டத்துக்கு விஜயம் செய்தபோது, அங்கு நடைபெற்ற கூட்டத்துக்கு, தான் அத்திட்டத்தின் பொறுப்பதிகாரி என்பதையும் பொருட்படுத்தாது சந்தரமூர்த்தி, தானே முன்வந்து தலைமை தாங்கினார். அங்கு அவர் தலைமை உரை ஆற்றுகையில், நான் எனது கொள்கைகளையும் இலட்சியத்தையும் எப்பொழுதும் எனது நெஞ்சுக்கு முன்னால் வைத்திருப்பேன். எனது உத்தியோகம் எனது முதுகுக்குப் பின்னால் தான் இருக்கும். எனவே நான் செய்யும் செய்கைகளால் எனது உத்தியோகம் போய்விடும் என நான் பயப்படுபனல்ல' என உணர்ச்சிகரமாகக் கூறினார். (அவர் திருவையாறு திட்டத்தில் பொறுப்பதிகாரியாக இருந்த போது, தனது குருவான தோழர் கார்த்திகேசனை அங்கு அழைத்து பகிரங்க சொற்பொழிவு ஒன்றையும் ஏற்பாடு செய்தவர்)

சந்தரமூர்த்தி அவர்கள் சவால் விடுத்து செய்த இந்த நடவடிக்கையை ஐ.தே.க அரசாங்கம் கண்டும் காணாமல் விட்டுவிட்டது. சில வேளைகளில் மிருகவில் கா.பொ.இரத்தினத்தின் கிளிநொச்சித் தொகுதியில் இல்லாமல், அது சாவகச்சேரித் தொகுதிக்குள் உள்ளடங்கி இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்தச் சூழ்நிலையில் நாடு 1970ம் ஆண்டு பொதுத்தேர்தலை நெருங்கிக் கொண்டிருந்தது. ஐ.தே.க அரசாங்கத்தில் பங்காளியாகி, மாவட்டசபை பெற்றுத் தருவதாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது. நாலரை ஆண்டுகள் அவ்வரசில் ஓட்டிக்கொண்டிருந்த தமிழரசுக்கட்சி, பிரதமர் டட்லி சேனநாயக்க மாவட்டசபை கொடுக்காமல் ஏமாற்றிவிட, திரிகோணமலையைப் புனித நகராகக் வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் ஏற்காததால் அரசிலிருந்து விலகுகிறோம் என தேர்தலுக்காக ஒரு நொண்டிச்சாட்டைச் சொல்லிக்கொண்டு, அரசிலிருந்து வெளியேறியது. ஆனால் தமிழ் காங்கிரசுக்கட்சி அரசுடனேயே ஓட்டிக் கொண்டிருந்தது.

தேர்தலுக்கு முன்னர் ஏதோ உள்நோக்கத்துடன் அரசாங்கம் தான் புதிதாக உருவாக்கிய விவசாயப்படைகைக் கலைத்துவிடத் தீர்மானித்தது. எனவே விவசாயப்படை வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 500 ரூபா கொடுத்து (அப்பொழுது அது பெரிய காசு). தெற்கில் ஐ.தே.கவுக்கும், வடக்கில் தமிழ் காங்கிரசுக்கும் தேர்தல் வெற்றிக்காக உழைக்கும்படி கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அதேவேளையில் வேறு எங்கும் இல்லாத முறையில் விசுவமடு விவசாயப்படை முகாம் அமைந்திருந்த இடத்தில் மட்டும் இராணுவ முகாம் ஒன்றையும் அது நிறுவியது!

தொடரும்

[முன்னைய பதிவுகள்](#)